

# जीवयात्रा

(ज्ञानानन्दभारतीकृता)

## ஜீவயாத்ரா

(ஞானாநந்த பாரதீக்ருதா)

नित्यानन्दसुखं पदं सुविमलं प्राप्तुं समीहायुताः

सर्वे जन्मभृतः सदा व्यसनिनस्तत्स्थानसंमार्गणे ।

एवं सत्यपि साध्यसाधनयुगं सम्यङ् न जानन्ति ते

न प्राप्ता अधुनापि सौख्यपदवीं स्वाभीष्टरूपां यतः ॥

நித்யானந்த சுகம் பதம் சுவிமலம் ப்ராப்தும் ஸமீஹாயுதா:

ஸர்வே ஜன்மப்ருத: ஸதா வ்யஸநிநஸ்தத்ஸ்தானஸம்மார்கணே |

ஏவம் ஸத்யபி ஸாத்யஸாதநயுகம் ஸம்யங் ந ஜானந்தி தே

ந ப்ராப்தா அதுநாபி செளக்யபதவீம் ஸ்வாபீஷ்டரூபாம் யத: || 1

तत्प्राप्त्यै प्रभुसंमितापि कृपया त्रय्यन्तसारान्विता

वल्ली काठकमध्यगा कविसमं प्रोत्साहयन्ती नरान् ।

एवं साधनकल्पनां रचयते सन्मार्गगानां सताम्

तद्विष्णोः परमं पदं च सहसा गन्तुं मनीषावताम् ॥

தத்ப்ராப்த்யை ப்ரபுஸம்மிதாபி க்ருபயா த்ரய்யந்தஸாரான்விதா

வல்லி காடகமத்யகா கவிஸமம் ப்ரோத்ஸாஹயந்தீ நரான் |

ஏவம் ஸாதநகல்பனாம் ரசயதே ஸன்மார்க்கானாம் ஸதாம்

தத்விஷ்ணோ: பரமம் பதம் சஸஹஸா கந்தும் மனீஷாவதாம் || 2

आत्मानं रथिनं ब्रवीति निगमो बुद्धिं च तत्सारथिं

देहं स्यन्दनमिन्द्रियाणि तुरगान् शब्दादि तद्गोचरम् ।

चेतः प्रग्रहमादरेण य इमान् वश्यांस्तनोत्यात्मवान्

तस्यैवाप्यमिदं पदं सुखघनं पारं परं ह्यध्वनः ॥

ஆத்மானம் ரதின்ம் ப்ரவீதி நிகமோ புத்திம் ச தத்ஸாரதிம்

தேஹம் ஸ்யந்தனமிந்த்ரியாணி துரகான் சப்தாதி தத்கோசரம் |

சேத: ப்ரக்ரஹமாதரேண ய இமான் வச்யான்ஸ்தனோத்யாத்மவான்

தஸ்மைவாப்யமிதம் பதம் சுககனம் பாரம் பரம் ஹ்யத்வன: || 3

प्राप्यं तत्परमं सुखं हि मुनयो मोक्षं समाचक्षते

जीवेशानजगद्विशेषरहितं ज्ञानैकसाध्यं ध्रुवम् ।

येनात्मन्यतिरोहितः स्वमहिमानन्दात्मको भासते

मिथ्याध्यासमतिश्च येन गलति ज्ञानं तदेवामलम् ॥

ப்ராப்யம் தத்பரமம் சுகம் ஹி முனயோ மோக்ஷம் ஸமாசக்ஷதே

ஜீவேசானஜகத்விசேஷரஹிதம் ஞானைகஸாத்யம் த்ருவம் |

யேனாத்மன்யதிரோஹித: ஸ்வமஹிமானந்தாத்மகோ பாஸதே

மித்யாத்யாஸமதிச்ச யேன கலதி ஞானம் ததேவாமலம் || 4

आस्तिक्यं दृढमूलमेव मनुजः सम्पादयत्वादितः

कर्माचारयुतस्ततश्च भवतु स्वर्गादिभोगेच्छया ।

स्वर्गादावपि च क्रमेण गमितो नैराश्यमेवास्थिरे

नित्यानित्यविचारणो स्वधिकृतस्तत्त्वं समन्विञ्छतु ॥

ஆஸ்திக்யம் த்ருடமூலமேவ மனுஜ: ஸம்பாதயத்வாதித:  
 கர்மாசாரயுதஸ்ததச்சபவது ஸ்வர்காதிபோகேச்சயா |  
 ஸ்வர்காதாவபி சக்ரமேண கமிதோ நைராச்யமேவாஸ்திரே  
 நித்யாநித்யவிசாரணே ஸ்வதிக்ருதஸ்தத்வம் ஸமன்விச்சது || 5

ज्ञानाप्ते: परिपन्थिनौ किल मलो विक्षेपदोषस्तथा  
 चेतोनिष्ठमहारिपू प्रथमतश्चोन्मूलनीयौ यत: ।  
 कामं दूरमपास्य कर्मनिरतो मालिन्यरिक्तस्तत:  
 चित्तैकग्रयसुसिद्धये च भजतां निष्कामनोपासनम् ॥

ஞானாப்தே: பரிபந்திநெள கில மலோ விசேஷபதோஷஸ்ததா  
 சேதோநிஷ்டமஹாரிபூ ப்ரதமதச்சோன்மூலநீயெள யத: |  
 காமம் தூரமபாஸ்ய கர்மநிரதோ மாலின்யரிக்கதஸ் தத:  
 சித்தைகாகர்யசுஸித்தயே ச பஜதாம் நிஷ்காமனோபாஸனம் || 6

कर्मोपासनतो विशुद्धहृदयस्तन्त्वार्थसंसिद्धये  
 स्वाचार्यं परिचर्यं शास्त्रविधिना तस्माच्च विद्यां पराम् ।  
 श्रुत्वा संशयनुत्तये च मननं स्थाम्ने निदिध्यासनम्  
 अभ्यस्य कमशः समाधिनिलयः प्राप्नोतु शान्तिं ध्रुवाम् ॥

கர்மோபாஸனதோ விசுத்தஹ்ருதயஸ் தத்வார்தஸம்ஸித்தயே  
 ஸ்வாசார்யம் பரிசர்ய சாஸ்த்ரவிதினா தஸ்மாச்ச வித்யாம் பராம் |  
 ச்ருத்வா ஸம்சயனுத்தயே ச மனனம் ஸ்தாம்னே நிதித்யாஸனம்  
 அப்பஸ்ய கர்மச: ஸமாதிநிலய: ப்ராப்தேனாது சாந்திம் த்ருவாம் || 7

ब्रह्मज्ञोऽपि स वासनाक्षयमनोनाशौ विधाय क्रमात्  
 स्वात्मारामपरोऽनिशं सुखघनो मुक्तः स जीवन्नपि ॥  
 प्रारब्धे क्षपिते च देहविलये मृक्तिं विदेह्यङ्गतः  
 सच्चित्सौख्यमये ह्युपाधिरहिते मज्जत्वपारे परे ।

ப்ரஹ்மஞ்ஞோ பி ஸ வாஸநாக்ஷயமனோநாஸௌ விதாய க்ரமாத்  
 ஸவாத்மாராமபரோ நிசம் சுக்ஷ்மே முக்த: ஸ ஜீவன்னபி |  
 ப்ராரப்தே க்ஷபிதே ச தேஹவிலயே முக்திம் விதேஹாங்கத:  
 ஸச்சித்ஸௌக்ஷ்யமயே ஹ்யுபாதிரஹிதே மஜ்ஜத்வபாரே பரே || 8

इत्थं वेदवचोभिरेव नियते मार्गे वयं यात्रिकः  
 धर्माख्ये च सनातने कृतपदा वर्णाश्रमाचारिणः ।  
 गच्छामः कमशब्दं मोक्षपदवीपानन्दरूपां यथा  
 श्रद्धाभक्तिमतस्तथा धृतियुतानस्मान् विदध्याद् गुरुः ॥

இத்தம் வேதவசோபிரேவ நியதே மார்கே வயம் யாத்ரிகா:  
 தர்மாக்யே ச ஸனாதனே க்ருதபதா வர்ணாசர்மாசாரிண: |  
 கச்சாம: கர்மச: மோக்ஷபதவீமானந்தரூபாம் யதா  
 ச்ரத்தாபக்திமதஸ்ததா த்ருதியுதானஸ்மான் விதத்யாத் குரு: || 9

